



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය  
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අංක 2270 - 2022 මාර්තු මස 04 වැනි සිකුරාදා - 2022.03.04

2270ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு மாச்ச மாதம் 04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

## **பகுதி II - சட்ட சம்பந்தமானது**

(இவ்வொரு மொழியின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறாக கோவை செய்து வைப்பதற்காகத் தனித்தனிப் பக்கங்களில் தரப்பட்டுள்ளன.)  
பக்கம் | பக்

சட்டங்கள்	-	பிசுக்கால் மார்சல்மாரின் நியமனங்கள்	-
சட்டமுலங்கள்	-	பிசுக்கால் விற்பனை பற்றிய அறிவித்துவங்கள்	86
மேன்முறையிட்டு நீதிமன்றச் சட்ட அறிவித்துவங்கள்	-	மரணசாதன வழக்குகளின் அறிவித்துவங்கள்	-
உயர் நீதிமன்ற அறிவித்துவங்கள்	-	சட்டக் கல்விச் சபையின் அறிவித்துவங்கள்	-
உயர் நீதிமன்ற குற்றவிசாரணை பற்றிய அறிவித்துவங்கள்	-	நொத்தாரிசுமார் பெயர்ப்பட்டியல்	-
மாவட்ட நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற அறிவித்துவங்கள்	-	நானாவிது அறிவித்துவங்கள்	88
கடனிறுக்க முடியாமைக்கான வழக்குகளின் அறிவித்துவங்கள்	-	பிசுக்கால் மார்சல்மாரின் நியமனங்கள்	-

வாராந்த வர்த்தமானிகளிற் பிரசுரிப்பதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளல் சம்பந்தமான முக்கிய அறிவித்தல்கள்

இலங்கைச் சனநாயக சோசாலிசுக் குடியரசு வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளின் இறுதியில், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தின், வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திசையும் நேரமும் சம்பந்தமான அறிவித்தல்களுக்கு கவனம் கோரப்படுகின்றது.

வாராந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் அவை வர்த்தமானியில் பிரசுரமாகுந் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய வெள்ளிக்கிழமை, நன்பகல் 12.00 மணியாகும். இறுதித் திகதியும் நேரமும் சூறிப்பிடும் அறிவித்தல்களான, பதவி-வெற்றிநடங்கள் மற்றும் பார்ஷைகளுக்கு விண்ணப்பம் கோரும் அறிவித்தல்கள், கேள்விப்பத்திர அறிவித்தல்கள் அத்துடன் ஏவ விற்பனைத் திகதியும் நேரமும் சூறிப்பிடும் அறிவித்தல்கள் என்பன அவ்வவ் அறிவித்தல்கள் வர்த்தமானில் அக்கறை செலுத்துவோ அக்சுப்பிரஸாக பயனுறும் வகையில் அவர்பிரசுரிக்கப்படுவதற்காக அரசாங்க அச்சுக்கூத்துக் கு அனுப்பி வகைவை அக்சுப்பிரஸாக பயனுறும் அத்துடன் அவை பிரசுரமாகும் திகதியிலிருந்தும் அத்துடன் அவை பிரசுரமாகும் திகதியிலிருந்தும் போதிய கால அரசாங்கம் கொண்டதாக தயாரிக்கப்பட்டு அனுப்பிக்கப்பட வேண்டும் என சுகல் அரசாங்கத் தினைக்கான்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் அதியன் அறிவுறுத்தப்படுகின்றன. அறிவித்தல்கள் தொடர்பிலான பிழைத்திருத்தங்கள் சம்பந்தமாக செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் என்பன வர்த்தமானியில் சூறிப்பிட்ட அறிவித்தல்கள் பிரசுரமாசிய திகதியிலிருந்து முன்று மாதங்கள் சழிந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதனை கவனத்திற்கொள்ளவும்.

வர்த்தமானப் பகுதிகளையில் பிரசராமாகும் சகல அறிவித்தல்களும், அவை பிரசராமாகும் தீக்திக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது 2022, மாசு மாதம் 25-ஆந் தீக்தி வெள்ளிக்கிழமை பிரசரிக்கப்படவேண்டிய அறிவித்தல்கள் 2022, மாசு மாதம் 11-ஆந் தீக்தி நண்பகல் 12.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு துபால் மூலம் அல்லது நேரில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கு, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் 9 ஆம் பிரிவு

“எதேனும் பிரச்சனம், விதி, ஒழுங்கு விதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் வர்த்தமானில் வெளியிடப்பட வேண்டுமென எதேனும் சட்டம் அல்லது சட்டவாக்கம் ஏற்பாடு செய்யுமிடத்து, அப்போது, அத்தகைய விதி, ஒழுங்கு விதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் இலத்திரன் வடிவத்தில் வெளியிடப்படின், அத்தகைய தேவைப்பாடு திருப்பித்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.”.

அரசாங்க அச்சுத் தினைக்களம்,  
கொழும்பு 8

2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி.

6 6 C V (6) 1 V

கங்கானி லியன்கே,  
அரசாங்க அமுக்ககர்.



## பிசுக்கால் விற்பனை பற்றிய அறிவித்தல்கள்

**பக்ரங்க ஏலவிற்பனை**

**கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில்  
வழக்காளரி**

வழக்கு இலக்கம்-  
CHC 212/ 16 MR

எதிராளிகள்

(1) மாமுண்டி பிரபாகரன், 112/8, வெலிஅமுன வீதி, ஹௌந்தனை, வத்தளை.

(2) கொமர்ஷல் லீசிங் அன்ட் பினேன்ஸ் பீல்ஸ், இல.68, பெளத்தாலோக மாவத்தை,  
கொழும்பு 4.

(3) சின்னத்தம்பி ராஜேந்திரன், 65/378, காக்கை தீவு, விஸ்மண்ட் வீதி, கொழும்பு 15.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆந் திகதி உட்புகுத்தப்பட்ட வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 01 ஆவது எதிராளியினால் வழக்காளிக்கு ரூ. 5,037, 286.00 பணமும் பிரதான கடன் தொகையின் மீதான வருத்திற்கு 23% என்கின்ற வட்டியும் நிறுவையில் உள்ள தவணையின் மீதான 5% மாதாந்த தெண்ட வட்டியும் மற்றும் அதன்பிரகாரம் தீர்ப்பு அறிவிப்பு நாள் வரையிலும் மேலே குறிப்பிடவாறு வட்டி மற்றும் தீர்ப்பு அறிவிப்பு நாள் முதல் முழுப் பணத்தின் மீதான சட்டரீதியான வட்டியையும் அறவிட்டுக் கொள்வதற்கும், வழக்குக் கட்டளைக்களை அறவிட்டுக் கொள்வதற்குமாகும். மேலும் 'P4' உடைய அடுகு உறுதியின் பேரில் வழக்காளி நிறுவனத்திற்கு அடுகு வைக்கப்பட்டுள்ள அட்டவணியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகனம் தொடர்பில் அடுகுச் சட்டத்தின் வீதிமுறைகள் பிரகாரம் செயலாற்ற முடியும் என்பதாகவும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்காணி மற்றும் வளவினை மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியில் விற்பனை செய்வதற்கு முதன்முதலாக, முன்வைப்பதற்கும், அம்மதிப்பீட்டுப் பெறுமதியை கொள்வனவு செய்வதற்கு விலைமனுதாரர்கள் இல்லாமல் போகும் பட்சத்தில் ஆணைக்குமு வெளியிடும் சந்தர்ப்பத்தில் தீர்ப்பின் பிரகாரம் அறவிட்டு செய்யப்பட வேண்டிய பணத்தொகைக்கு விற்பனை செய்வற்காக முன்வைக்குமாறும், அவ் விற்பனையின் போது விலைமனுதாரர்கள் இல்லாமல் போகும் பட்சத்தில் அதனைத் தொடர்ந்து உயர்ந்த தொகையில் விலைமனுதாரர்கள் நபருக்கு அல்லது நபர்களுக்கு விற்பனை செய்வதற்குமான அதிகாரத்தை வழங்குமாறு கட்டடத்திடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அக்காணி வளவினை மதிப்பீட்டுத் தொகைக்கு விற்பனை செய்வதற்கு முதன்முதலில் முன்வைப்பதற்கு அடுகுச் சட்டத்தின் 52(1) ஆம் பிரிவின் பிரகாரம் கட்டளையிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அம் முதலாவது விற்பனையின் போது முன்வைக்கப்பட்ட உயர்ந்த பெறுகைத் தொகை அடுகுச் சட்டத்தின் 51(3) ஆம் பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறையுமாக இருந்தால் அக்காணியை முதலாவது விற்பனையில் விற்பனை செய்தல் கூடாது என்றும் மற்றும் அத்தகைய சந்தர்ப்பத்தில் அக்காணியை இரண்டாவது தடவையாகவும் விற்பனை செய்தல் வேண்டும் எனவும் மற்றும் அவ் விற்பனையின் போதும் அம் மதிப்பீட்டுத் தொகைக்கு கொள்வனவு செய்ய கொள்வனவாளர்கள் இல்லாமல் போனால் ஆணைக்குமு வெளியிட்ட சந்தர்ப்பத்தில் கிடைக்க வேண்டிய பணத்திற்கு விற்பனை செய்தவற்காக முன்வைக்குமாறும், அவ் விற்பனையின் போதும் விலைமனுதாரர்கள் இல்லாமல் போனால் அதனையடுத்து அடுகுச் சட்டத்தின் 50(4) ஆம் பிரிவிட்டு உட்பட்ட வகையில் அடுத்ததாக உள்ள உயரிய தொகையில் விலைமனுக்கோரியவருக்கு அல்லது விலைமனுதாரர்களுக்கு விற்பனை செய்வதற்கும், கட்டளையிடப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குறித்த காணி மற்றும் கட்டடங்களை கொள்வனவு செய்வதற்காக விலைமனுக்க கோருவதற்கு வழக்காளிக்கு அல்லது வழக்காளி சார்பில் வேறுஒரு நபருக்கு இடமளிப்பதற்கும் வழக்காளி கொள்வனவாளராக மாறினால் வழக்காளி உரிமை கோரும் தொகையின் அளவு வரைக்கும் வழக்காளிக்கு கணக்கை வழங்குவதற்கும் கட்டளையிடப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அவ் விற்பனையின் கொள்வனவாளர் அல்லது கொள்வனவாளர்கள் விற்பனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயற்பட்டதன் பின்னர் கொள்வனவாளர் வழக்காளி, என்றால் வழக்காளிக்கு இடமளிக்கப்பட்ட கணக்கை அலுமதிக்கும் நீதிமன்றக் கட்டளையொன்றை முன்வைத்ததன் பிறகும் கொள்வனவாளர் அல்லது கொள்வனவாளர்கள் முன்றாம் தரப்பினர் அல்லது தரப்பினர்கள் எனில் அவர்களினால் கொள்வனவு விலையினை உரிய முறையில் நீதிமன்றில் வைப்படுச் செய்யப்பட்டது என்பதாக நீதிமன்றக் கட்டளை ஒன்று அல்லது நீதிமன்றக் கட்டளை முன்வைக்கப்பட்டதன் பிறகு கொள்வனவாளர் அல்லது கொள்வனவாளர்கள் பெயரில் சட்டத்தின் பிரகாரம் உரிய மாதிரியில் உள்ளது போன்று ஒப்படைப்பு உறுதியொன்றை எழுதி கைச்சாத்திட்டுக் கொடுப்பதற்கும் பிஸ்கால் அதிகரிக்கு / ஏல் விற்பனையாளருக்கு விதித்தரைத்து அதிகாரம் வழங்கும் பாடி கட்டளையிட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட வகையில் விற்பனை செய்யப்பட்ட

அடகு ஆகன்றதின் தூய தன்மையையும் வெற்று உடமையையும் அதை கொள்வனவு செய்த கொள்வனவாளருக்கு அல்லது கொள்வனவாளர்களுக்கு ஒப்படைக்கும் படி பிஸ்கால் அதிகாரிக்கு ஆணையிடும் கட்டளையிடப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. விற்பனை செய்தவன் மூலம் கிடைக்கும் பணத்தை வழக்காளியின் உரிமை கோரும் வட்டியையும் கட்டணங்களையும் செலுத்துவதற்காக பயன்படுத்துமாறு கட்டளையிடப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்ட கட்டளையொன்று தவிர்ந்த இவ் அதிகாரத்தை செயலுக்கு உட்படுத்துதலை இடைநிறுத்தாமல் இருக்குமாறு இத்தால் மேலும் ஆணையிடப்பட்ட காரணத்தினால் குறித்த நீதிமன்றத்தினால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள விற்பனை செய்வதற்கான ஆணையுரிமைப் படிவத்தின் அதிகாரத்தின் பிரகாரம் என்னால் பின்வரும் அட்டவணையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள அசையாச் சொத்தான,

பத்தொன்பது தசம் ஆறு ஐந்து பேர்சு (19.65) விசாலமுடைய “வெறவைக்காலருந்துவத்து” எனும் பெயரில் அழைக்கப்படும் காணித் துண்டமும் அதன் மீது அமைந்துள்ள கட்டிடங்களும் மற்றும் ஏனைய அனைத்து விடயங்களும் 2022 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 25 ஆந் திசைதி பி.ப. 1.00 மணிக்கு பரிரங்க ஏல் விற்பனையில் விற்பனை செய்யப்படும் என்பதை இத்தால் அறிவித்தல் வழங்குகின்றேன்.

**ஆதன்துக்கான நுழைவு.**- கொழும்பு ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து அளுத்துமாவத்தை வீதியூடாக முகத்துவாரம் ஹேமாஸ் களாஞ்சியத்தை கடந்து செல்லும் போது சந்திக்கும் சரண்தித் ட்ரேட் சென்டருக்கு அருகாமையில் இடப்பக்கம் திரும்பி முன்னே செல்லும் போது வலப்பக்கமாக சந்திக்கும் கே.பி. வீதியூடாக 50 மீற்றர் முன்னே செல்லும் போது வலது பக்கத்தில் உள்ள வாசனா மாவத்தை ஊடாக 15 மீற்றர் அளவில் சென்றகண் பின்னர் இடப்பக்கமாக இருக்கும் சாம்பல் நிறமடைய இரும்பு கேட் போடப்பட்ட வீடு.

**கொடுப்பனவு செய்யும் முறை:** ஏல் விற்பனை முடிந்தவுடன் கொள்வனவாளினால் பின்வரும் செலுத்துக்கைகளை ஏல் விற்பனையாளரிடம் பணமாக செலுத்துக்கல் வேண்டும். (காகோலைகள் பொறுப்பேற்கப்பட மாட்டாகு).

- (1) விற்பனை விலையின் 25% (நூற்றுக்கு இருபத்தைந்து வீதம்) ;

(2) ஏல விற்பனையாளருக்கான தொழிற் கட்டணம்  
(கொள்வனவு விலையில் ) 2.5 % (இரண்டு தசம் ஐந்து வீதம்);

(3) அனைத்து விதமான பிரச்சாரக் கட்டணங்கள்;

(4) முத்திரைக் கட்டணம்;

(5) எழுதுவினங்குருக்கும் அறிவிப்பாளருக்குமான கட்டணம்;

(6) பிரதேச சபைக்கான கட்டணம் 1% (நூற்றுக்கு ஒன்று);

(7) நொத்தாரிசுக் கட்டணம் ;

(8) உள்ளாராட்சி சபை ஒன்றினால் விதிக்கப்படும் ஏனைய வரிகள் உள்ளடங்கலாக.;

(9) கொள்முதல் விலையில் முதலாவது 7,500 ரூபாவுக்கு 150 ரூபாவும், அதற்கு பாவுக்கும் 5 ரூபா வீதமும் என்பதாக நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கொடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் வழக்கு இல்லை. கொள்வனவு விலையில் முதலாவது 7,500 ரூபாவுக்கு 150 ரூபாவும், அதற்கு பாவுக்கும் 5 ரூபா வீதமும் என்பதாக நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கொடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் வழக்கு இல்லை.

அஜித் தசநாயக்க,  
நீதிமன்ற ஆணையாளர்,  
அங்கீகாரம் பெற்ற  
பொறுப்புவழியின்பீட்டு வரை

வினாவுல்லம் மற்றும் சம்பந்தப்பட்ட உறுதி ஆவணங்களை பரிசோதிப்பதற்கு சந்திக்கவும்.- தொ.பே.இலக்கங்கள்:072-1802348/011-2540428

### அட்டவணை

மேல் மாகாணத்தின், கம்பூரூ மாவட்டத்தின் தெற்கு அனுத்துறை கோரளையின் ராகம்பத்துவயில், வத்தனை பிரதேச செயலகப்பிரிவில், வத்தனை பிரதேச சபை எல்லையினுள் ஹெந்தனை உப அலுவலக எல்லையினுள் இலக்கம் 170, திம்பிரிகஸ்யாய கிராம அலுவலர் பிரிவில் ஹெந்தனையில் அமைந்துள்ள வெளி அழன் வீதி, ஹெந்தனை சோலை வரி இலக்கம் 122/1 ஐ உடைய “ஹெந்தவக்கஹூருந்துவத்து” என்னும் காணியில் அங்கீகாரம் பெற்ற நில அளவையாளர் கே. எம். சமரசிங்க அவர்களினால் 1968.11.20 ஆந்திகதி அளவை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இலக்கம் 1536 ஐ உடைய வரைபடத்தின் பிரகாரம் குறித்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள லொட் 3 உடைய பகுதியான வடக்கு: லொட் 1 என்பதாகவும்; கிழக்கு: லொட் 4 மற்றும் வெலன்டின் டயலின் உரிமையாளருக்குச் சொந்தமான ஆதனமும்; தெற்கு: டே. எம். ஜே. கொரயா என்பவருக்குச் சொந்தமான ஆதனமும்; மேற்கு: லொட் 2 உம் ஆகிய எல்லையினுள் அமைந்திருக்கும் பத்தொன்பது தசம் முன்று ஜந்து பேர்ச் (0.ஏ.ஓ.ஏ.19.35பே.) விசாலமுடைய காணியின் நிலப்பகுதி மற்றும் அதற்குப்பட்ட அனைத்தும் உள்ளடங்கும். இது கொழும்பு காணிப் பதிவு அலுவலகத்தில் தொகுதி இலக்கம் B 930/ 238 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற நில அளவையாளர் கே. எம். ஜெயசிங்க அவர்களின் இலக்கம் 1536 மற்றும் 1968.11.20 ஆந்திகதிய வரைபடத்தில் லொட் இலக்கம் 3 ஐ உடைய காணிப்பகுதிக்கு அங்கீகாரம் பெற்ற நில அளவையாளர் ஹரியுட் ஆர். சமரசிங்க அவர்களினால் அண்மையில் அளவை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இலக்கம் 3947 மற்றும் 2004.03.25 ஆந்திகதிய வரைபடத்தின் பிரகாரம் பின்வருமாறு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற நில அளவையாளர் ஹரியுட் ஆர். சமரசிங்க அவர்களினால் அண்மையில் அளவை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இலக்கம் 3947 மற்றும் 2004.03.25 ஆந்திகதிய வரைபடத்தின் லொட் 01 இன் பகுதி.

மேல் மாகாணத்தின், கம்பூரூ மாவட்டத்தின் தெற்கு அனுத்துறை கோரளையின் ராகம்பத்துவயில், வத்தனை பிரதேச செயலகப்பிரிவில், வத்தனை பிரதேச சபை எல்லையினுள் ஹெந்தனை உப அலுவலக எல்லையினுள் இலக்கம் 170, திம்பிரிகஸ்யாய கிராம அலுவலர் பிரிவில் “ஹெந்தவக்கஹூருந்துவத்து” என்னும் காணியில் அங்கீகாரம் பெற்ற நில அளவையாளர் கே. எம். சமரசிங்க அவர்களினால் 1968.11.20 ஆந்திகதி அளவை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இலக்கம் 1536 ஐ உடைய வரைபடத்தின் பிரகாரம் குறித்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் கொழும்பு பதிவுத் தொகுதியில் அமையப்பெற்றுள்ள ( லொட் இல.3 ஐ உடைய காணிப்பகுதியின் மீள் அளவையான) காணித் துண்டின் எல்லைகளாக- வடக்கு: பாதையும்; கிழக்கு: மேற்குறிப்பிட்ட இலக்கம் 1536 உடைய வரைபடத்தின் லொட் இல. 4 உம், அண்டன் பிரனாந்து மற்றும் மனோஜன் ரொசானி பேரேரா என்பவரின் காணியும்; தெற்கு: எம். சீ. பீடருக்குச் சொந்தமான காணியும் மற்றும் ; மேற்கு: மேலே குறிப்பிட்ட இல. 1536 உடைய வரைபடத்தின் லொட் 2 உம் அதன் எல்லையினுள் அமைந்திருக்கும் பத்தொன்பது தசம் ஆறு ஜந்து பேர்ச் (0.ஏ.ஓ.ஏ.19.65பே.) விசாலமுடைய காணியின் நிலப்பகுதி மற்றும் அதற்குப்பட்ட அனைத்தும் உள்ளடங்கும்.

3 - 49

### நானாவித அறிவித்தல்கள்

**மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றத்தில்**

**கொழும்பில் நடைபெறுகின்றது**

வழக்கு இலக்கம்:  
CHC86/ 21/CO

ப்ரைம் பார்மா வங்கா (பிறைவட்) லிமிட்ட், இல. 24, 10B, 1/1, விஜயபா மாவத்தை, நாவல வீதி, நுகேகொடை.

மற்றும்

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 270(அ) மற்றும் (ஊ) ஆம் பிரிவின் கீழ் மற்றும் கொழும்பு நீதிமன்றத்தினால் ப்ரைம் பார்மா வங்கா (பிறைவட்) லிமிட்ட் எனும் நிறுவனத்தை கலைப்பு செய்தல் பற்றிய வேண்டுகோள் தொடர்பான விடயம் தொடர்பானது.

ப்ரைம் பார்மா வங்கா (பிறைவட்) லிமிட்ட், இல. 24, 10B, 1/1, விஜயபா மாவத்தை, நாவல வீதி, நுகேகொடை.

மனுதாரா

நுகேகொடை, நாவல வீதி, விஜயபா மாவத்தை, இல. 24, 108,1/1 எனும் இடத்தில் அமைந்துள்ள ப்ரைம் பர்மா வங்கா (பிறைவட்ட) விமிட்ட நிறுவனத்தினை ஒடுக்குவதற்காக 2021, நவெம்பர் மாதம் 23 ஆந் திங்கி மனுவொன்று வர்த்தக மேல் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படிகுத்தி கொழும்பில் நடாத்தப்படும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதெனவும், குறித்த மனு தொடர்பான விசாரணை 2022, மாசுச மாதம் 28 ஆந் திங்கி நியமிக்கப்பட்டுள்ளதெனவும், அம்மனு தொடர்பில் கட்டளையொன்றை செய்வதற்காக உதவுவதற்கு அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு விருப்பும் அக்கம்பனியின் எந்தவொரு கடன்தருநர் அல்லது உதவுதொகை செலுத்துநர் அந் நோக்கத்திற்காக விசாரணையின் போது தனிப்பட்ட முறையில் அல்லது தனது சட்டத்தானிமுலவும் தோற்ற முடியும் எனவும், மனுவின் பிரதியொன்றை தேவைப்படுத்துகின்ற கம்பனியின் எந்தவொரு கடன்தருநர் அல்லது உதவு தொகை செலுத்துநருக்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி ஒப்பாமிடுபவரால் அது வழங்கப்படும் எனவும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

## ଓপুম্ব:

லக்ஷ்மிகா ரத்னாயக்க அஸோசியேட்ஸ்,

Q8.16/2/1,

പണ്ഡിയ കൊട്ടാവ വീതി,

മിറിഖ്യാന.

**குறிப்பு:** அம்மனு சம்பந்தப்பட்ட விசாரணையின் போது எண்ணுகின்ற எவ்வளவும் ஆளொருவர் அவ்வாறு செய்வதுக்கான தனது எண்ணத்தை மேலே பெயர் குறிப்பிடப்பட்ட லக்ஷி கா ரத்னாயக்க அஸோசியேட்ஸ் சட்டத்துறைக்கு எழுத்து மூலம் அறிவித்து கையளிக்க வேண்டும் அல்லது அஞ்சலில் அனுப்ப வேண்டும். அறிவிக்கும் நபரின் பெயர் மற்றும் முகவரியும், கம்பனி ஒன்றாயின் கம்பனியின் பெயர் மற்றும் முகவரி அறிவித்துவில் தெரிவிக்கப்பட வேண்டுமென்பதுடன் நபர் அல்லது கம்பனியால் அல்லது அவரது அல்லது அவர்களது (சட்டத்துறை ஒருவர் இருப்பாராயின்) சட்டத்துறையால் கையொப்பமிடப்பட வேண்டுமென்பதுடன், 2022, மாசுச மாதம் 27 ஆந் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் அல்லது அஞ்சலில் அனுப்புவதாயின் அவர்களுக்கு ( மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்துறைக்கு ) மேற்குறித்த திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு போதுமான காலநேரத்துடன் அஞ்சலில் அனுமிக வைக்கப்படுதல் வேண்டும்.

லக்ஷ்மிகா ரத்னாயக்க அஸோசியேட்ஸ்,

Qv.16/2/1,

പണ്ഡിയ കൊട്ടാവ വീതി,

മിറിഖ്യാൻ.

03- 26

2000 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கைவரிவிதிப்பு நிறுவகத்தின் (கூட்டினைத்தல்) சட்டத்தினை திருத்துவதற்கான சட்டம்

கொரவ மதுராவிதான்கே ஆகிய நான், இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராளுமன்றத்தின் 53(1) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் “2000 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வரி விதிப்பு நிறுவகத்தின் (கூட்டுறைத்துறை) சட்டத்தினைத் திருத்துவதற்கான சட்டம்” எனப்படும் சட்டமுலமொன்றைப் பாராளுமன்றத்தில் அறிமுகங்களென்று செய்ய எண்ணியுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தகுநின்றேன்.

பின்வரும் பொதுக் குறிக்கோள்களைக் கொண்ட இலங்கை பாட்டு வரி விதிப்பு நிறுவகம் கூட்டுறைப்பதுடன், மேற்குறித்த சட்டத்தில் தேவையான அதனோடினந்த திருத்தங்களை மேற்கொள்வது இச்சட்டமுல்துதின் நோக்கமாகும்.

1. வரி விதிப்பில் சட்டம் மற்றும் நடைமுறைகளில் ஆலோசனை வழங்கும் நபர்களுக்கு ஒரு உயர் தொழில்துறை அமைப்பை வழங்குவதற்கு;
  2. உறுப்பாண்மைக்காக அல்லது உறுப்பாண்மைத் தகுதி பேற விரும்பும் நபர்களுக்காக மற்றும் தேவையான உயர் தொழில்துறைத் தகைமைகள் வழங்குவதற்காக கல்வி கற்பதற்கான பாடதெறிகளை நிர்வகித்தல் அல்லது நடாத்துதல் அல்லது அங்கீரித்தல்; பிரவும்.

மதுர விதானகே ,  
பாராஞ்சுமன்ற உறுப்பினர் ,  
கொயல்லப்பாவுட்டம்:

2022-02-25

3-57

**අරිවිත්තලකගුණකුම් විශාලම්පරණකගුණකුම් විශාලම්පරතාරාර්ක් ප්‍රතිය විකිත්තක්  
 2014 සඳවා චාතු ආත්මක තොටෙන් අමුවාකු වෙතතු  
 "ඇලන්කෙස් සන්නායක තොසලිස් ක්‍රියාරූප වර්තත්මාණප් පත්‍රයිනික"  
 (බෙල්සිකිම්මය තොරුම් බෙශ්‍යාප්පාඩුවතු)**

இவ்வර்தත්මාණයை [www.documents.gov.lk](http://www.documents.gov.lk) எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

1. ප්‍රාසාදිකාප්පාඩුம் සකල අරිවිත්තලකගුණකුම් විශාලම්පරතාරාර්ක් පොතුවාපාරාවාரා.
2. තෙනිප්පාඩු විශාලම්පරතාරාර්ක් මෙන් අරිවිත්තලකගුණුම්, විශාලම්පරණකුණුම් උරිය මුදුවු පணිத්තුන් අර්ථාங்க அழுத்தகர், அர්ථாங்க அச்சக் தீணைக்களாம், கொழும்பு 8 அவர்களுக்கு நேரில் அல்லது தුපால் மුலம் சேர்க்கப்படுதல் வேண்டும்.
3. அலுவலක நேரம் (மு. பி. 8.30 மணி முதல் பி. பி. 4.15 மணி) வரையாகும்.
4. பண்ண கொடுக்கல் வாங்கல் மு. பி. 9.00 மணி முதல் பி. பி. 3.00 மணிவரை நடைபெறும்.
5. சகல அரිවිත්තලකගුණකුම් විශාලම්පරණකුණුම් முற்பணිம் அனுப்பப்படுதல் வேண்டும். தුபால் மුலம் அனுப்பப்படும் அரිවිත්තலක්, විශාලම්පරණක් ஆசியவைகளுள்ள அர්ථாங்க அழுத்தகளின் பெயருக்கு எழுதப்பட்ட மணி ஓட்டர் அல்லது போஸ்ரல் ஓட்டர் அல்லது காசோலை அனுப்பப்படவ් வேண்டும். தුபால் அலுவலகம், "பொரால்லை" என்பதே காகசுக்கட்டளைகளுக்கான செலுத்தப்படும் அலுவலகமாகும்.
6. நகலைக் கடதாசியின் ஒரு பக்கத்தில் மாத்திரம் ரைப் அடித்தல் பிழைகளையும் காலதாமதத்தையும் தவிர்க்க ஏதுவாகும். கையெழுதுப் பிரதி எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
7. கையொப்பங்களின் கீழ் அப்பெயர்கள் உறுப்பான எழுத்தில் திருப்பி எழுதப்படவ් வேண்டும்.
8. வியாபார வිශාලම්පරණகුණුம் யெய් மாற்றம் பற்றிய வිශාලම්පරණகුණුம் பිරිகරத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
9. நியாயஸ்தவத்தின் கட்டளையில் கொடுக்கப்பட வேண்டிய வිශාලම්පරණகள் 'சுப்ரீம் கோட்' புரோக்டரால் கையொப்பமிடப்பட்டு அல்லது கையொப்பம் அத்தாசிப்படுத்தப்பட்டு அனுப்பாவிடின் ப්‍රාසාදිகාப்பட மாட்டா.
10. அரිவිත්තලකගුණகුම් வිශාලම්පරණகුණකුම් அங்கீரிக்கப்பட்ட சிரய வිகිතங்கள் 2013 ஆம் ஆண்டு சඳවා மாதம் 01 ஆந் தித்தியிலிருந்து பின்வருமாறு :-

	ரூபா	ஈ.
ஓரு அங்குலம் அல்லது அதற்குக் குறைய	137	00
மேலதீகமான ஒவ்வொரு அங்குலமும் அல்லது அதன் பகுதிக்கும்	137	00
ஓரு பகுதி அல்லது வர்த்தமானியின் அரைப் பக்கம்	1,300	00
இரு பகுதிகள் அல்லது வர்த்தமானியின் ஒரு பக்கம்	2,600	00

ஓவ்வொரு அங்குலத்தின் பகுதிக்கும் முழு அங்குலத்தின் கிரயம் செலுத்தப்படல் வேண்டும்.

11. வெள்ளகිම්මය தොරும் இலங்கைச் சன්නායக சோசலிசக் குடியரச வர்த்தமாணி வெளியிடப்படும். அர්ථாங்க விடுமுறை இடையிடன் வெளியிட்டு நாள் மாற்றப்படும்.
12. ஒவ்வொரு மாதமும் முதற்கිழுமை வர்த்தமானியின் ஒவ்வொரு பகுதி இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் பிரகாரம் "அர්ථாங்க அழுத்தகர், அர්ථாங்க அச்சக் தீணைக்களாம், கொழும்பு 8" அவர்க்கு சகல அரිවිත්තலகුණුம் வந்துசேர வேண்டும்.
13. இலங்கைச் சன්නාயக சோசலிசக் குடியரச வர்த்தமானியைப் பெறப்படாமை, முகவரியாற்றம் போன்ற எல்லாத் தொடர்புகளுக்கும், கொழும்பு 8, அர්ථாங்க அச்சக் தீணைக்களாம், அர්ථாங்க அழுத்தகளுக்கே எழுதுங்கள்.
14. 2014 சඳවා 01 ஆந் தித்தியிலிருந்து மீளவாய்ந்த புதிய சந்தா விபரம் :-

இலங்கைச் சன්නායக சோசலிசக் குடியரச வர்த்தமானி (வருத்தத்திற்கு)

முழு வருடத்திற்கு	தුபால்
மான கட்டணம்	செலவு

I	ஆவது பகுதி :	ரூபா	ச.	ரூபா	ச.
I	ஆவது தொகுதி	4,160.00		9,340.00	
II	ஆவது தொகுதி (வිශාලம්பரம், வெற்றிடங்கள், கேள்விகள், பர்ட்சைகள் ஆசியன)	580.00		950.00	
III	ஆவது தொகுதி (ஆசுக்க உரிமை மற்றும் வியாபார உரிமை அடையாள வිශාලம්பரணகள் முதலியன)	405.00		750.00	
I	ஆவது பகுதி முழுவதும் (I, II, III தொகுதிகள் உட்பட)	890.00		2,500.00	
II	ஆவது பகுதி (சட்ட சம்பந்தமானது)	860.00		450.00	
III	ஆவது பகுதி (காணிவள)	260.00		275.00	
IV	ஆவது பகுதி (மாகாண சபைகள், உள்ளாராட்சி)	2,080.00		4,360.00	
V	ஆவது பகுதி (பயண போக்குவரத்து சேவை முதலிய வின்னனப்பங்களுக்கான பட்டியல் மற்றும் புத்தகப் பட்டியல்)	1,300.00		3,640.00	
VI	ஆவது பகுதி (முறிமார் பெயர்ப்பட்டியல், வைத்திய அலுவலர் பட்டியல், பிறப்பு, இறப்பு பதிவாளர் பட்டியல் முதலியன)	780.00		1,250.00	
	அதிவிசேட வர்த்தமானி	5,145.00		5,520.00	

முழு ஆண்டின் இறுதி வரைக்கும் பன்னிரண்டு மாதங்களுக்குக் குறையாத காலவெல்லைக்கே சந்தா ஏற்றுக்கொள்ளப்படும்.

தனிப்பிரதிகள் (இருப்பிலிருந்தால்) அவற்றின் வිகிதங்கள்

விலை	தුபால் செலவு
------	--------------

I	ஆவது பகுதி :	ரூபா	ச.	ரூபா	ச.
I	ஆவது தொகுதி	40.00		60.00	
II	ஆவது தொகுதி (வිශාலம්பரம், வெற்றிடங்கள், கேள்விகள், பர்ட்சைகள் ஆசியன)	25.00		60.00	
III	ஆவது தொகுதி	15.00		60.00	
I	ஆவது பகுதி (I, II, III தொகுதிகள் உட்பட)	80.00		120.00	
II	ஆவது பகுதி	12.00		60.00	
III	ஆவது பகுதி	12.00		60.00	
IV	ஆவது பகுதி (மாகாண சபைகள், உள்ளாராட்சி)	23.00		60.00	
V	ஆவது பகுதி	123.00		60.00	
VI	ஆவது பகுதி	87.00		60.00	

எல்லா தனிப்பிரதிகளையும் கொழும்பு 5, பொலோஹெந்கொடை, கிருளப்பணை மாவத்தை, இல. 163 எனும் முகவரியிலுள்ள அரச வெளியிட்டு பணியகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

## වර්තතමානි බෙබියිෂ්‍රිත සම්පන්තමාන මුක්කිය අறිවිත්තල්

ඩිලංගකෙස් සඳහා තුළ සෞද්‍යරාස වර්තතමානි සාතාරණයාක බෙබියික්කිමුමය තොරුම බෙබියිටප්පයුම්. බෙබියික්කිමුමය අර්ථාන්ක විඹුමුරු නාලාක තුළ පිළිගියින් අත්තු මුත්තිය වෙළඳ නාලිල වර්තතමානි බෙබියිටප්පයුම්. වර්තතමානිකුරිය අරිවිත්තල්ක් උර්ඹක්කොල්ලප්පයුම තුළ නාගුම අන්ත බාරත්තිල උර්ඹයුම අර්ථාන්ක විඹුමුරු නාටකෙනාප පොරුත්තු මාර්ත්‍රප්පයුම්.

ඩිලංගකෙස් සඳහා තුළ සෞද්‍යරාස වර්තතමානි පිරිසරමාගුම තික්තික්නුම අවබෝ වර්තතමානික්නුකුරිය අරිවිත්තල්ක් උර්ඹක්කොල්ලප්පයුම තුළ නාගුම, තොරුම ක්‍රියාත්මක පිළිගියින් අත්තු මුත්තිය අත්තු මුත්තිය ආට්ටෑවෙනුයිල කාට්ටප්පයුම්ල්ල. ක්‍රියාත්මක පිළිගියින් තොරුම කාට්ටප්පයුම් පිළිගියින් අත්තු මුත්තිය ආට්ටෑවෙනුයිල පිරිසරමාගුම තික්තියුම අනුප්‍රත්‍යාග පොරුත්තු බිඟාතාරාරුක්කු තුළ තුළ මුළුම අනුප්‍රා වෙක්කප්පයුම්. ඩිලංගකෙස් සඳහා තුළ සෞද්‍යරාස වර්තතමානියිල තික්තියුම අනුප්‍රත්‍යාග පොරුත්තු මුළුම අර්ථාන්ක අස්සත් තිණික්කොත්තුක් ටුන්තු තුළ පොතිය අවකාශම කොටුප්පතු එල්ලොරුතාය න්‍යාමක්නුම ඉන්තතාය තුළ තික්තියුම අනුප්‍රත්‍යාග පොරුත්තු මුළුම්.

**අර්ථාන්ක අමුතතකර වර්තතමානිකුරිය තික්තාප පණ්ඩකෙල උර්ඹක්කොල්ලවාර්.**

**මුක්කිය කවනිප්පූ.-** ඩිලංගකෙස් සඳහා තුළ සෞද්‍යරාස වර්තතමානි ඩිලංගකෙස් සඳහා තික්තියුම අනුප්‍රත්‍යාග පොතිය අවකාශම උර්ඹක්කොල්ලප්පයුම්.

මාතුම	බෙබියිෂ්‍රිත නාල්	අරිවිත්තල්ක් උර්ඹක්කොල්ලනුම කැඳීම් තික්තියුම තොරුම
-------	-------------------	---

### අට්ටවෙනු - 2022

<b>මාස්ස</b>	..	බෙබියි	04.03.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	18.02.2022
		බෙබියි	11.03.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	25.02.2022
		බෙබියි	18.03.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	04.03.2022
		බෙබියි	25.03.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	11.03.2022
<b>ඡේප්පිරුල</b>	..	බෙබියි	01.04.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	18.03.2022
		බෙබියි	08.04.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	25.03.2022
		චෙව්වායි	12.04.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	01.04.2022
		බෙබියි	22.04.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	08.04.2022
		බෙබියි	29.04.2022	..	නෘත්ත්‍යක්ල 12	චෙව්වායි	12.04.2022
<b>මේ</b>	..	බෙබියි	06.05.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	22.04.2022
		බෙබියි	13.05.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	29.04.2022
		බෙබියි	20.05.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	06.05.2022
		බෙබියි	27.05.2022	..	නෘත්ත්‍යක්ල 12	බෙබියි	13.05.2022

තෙක්කානී ඩිලංගකෙස් අර්ථාන්ක අමුතතකර.

අර්ථාන්ක අස්සත් තිණික්කොම්,

කොමුම්පු 8,

2022 ආම ආண්තු සඳහා මාතුම 01 ආන්තික්.